

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் நகர சபையானது உள்ளூர் உணவுவிடுதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பேட்டியோ ப்ராம்ப்ட்டன் எனும் வெளிமுற்றம் அமைக்கும் திட்டத்தை 2021 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கிறது**

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 29, 2020) – நேற்றைய தனது நகரசபைக் கூட்டத்தில் ப்ராம்ப்ட்டன் நகர மன்றமானது, உணவு விடுதிகள், மதுபார்கள் மற்றும் இதர உணவு மற்றும் பானம் வழங்கி சேவை செய்யும் நிறுவனங்கள் தங்களுடைய வெளிப்புற காலியிடங்களை உபயோகித்துக் கொள்வதற்கான அனுமதி அளிக்கின்ற, நகரின் பேட்டியோ ப்ராம்ப்ட்டன் எனும் வெளிமுற்றம் அமைக்கும் திட்டத்தை செப்டம்பர் 7, 2021 தேதி வரை நீட்டிக்க ஏகமனதாக ஒப்புதல் அளித்தது.

அக்டோபர் 9 ஆம் தேதி, ஒன்ட்டேரியோ மாகாண அரசானது, பீல் பிராந்தியத்திற்கான மாற்றியமைக்கப்பட்ட நிலை 2 நிலைக்கு செல்வதாக அறிவித்தது; இதில் அக்டோபர் 9 நள்ளிரவு முதல் குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு அனைத்து உட்புற உணவுக்கூடங்களையும் தற்காலிகமாக மூடுவது அடங்கும். பேட்டியோ ப்ராம்ப்ட்டன் எனும் திட்டத்தை இப்படி நீட்டிப்பதானது, இந்த காலகட்டத்தில் இந்த வணிகங்களை ஆதரிப்பதற்கும், குளிர்காலம் முழுவதும் விரிவாக்கப்பட்ட உட்காரும் பகுதிகளுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

நகர சபையானது, கீழ்க்கண்டவற்றை எடுத்துரைத்து மாகாண அரசுக்கு கடிதங்களை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியது:

- உரிமம் பெறுபவர்களின் நிர்வாகச் சமையைக் குறைப்பதற்காக, ஜனவரி 1, 2021 க்கு அப்பாலும், ஏற்கெனவே உரிமம் பெற்ற உள் முற்ற அளவுகளைத் தற்காலிகமாக நீட்டிக்க, அல்லது புதிய உரிமம் பெற்ற உள் முற்றத்தைத் தற்காலிகமாக சேர்த்துக்கொள்வதற்கான வளைந்துகொடுக்கும் தன்மை வேண்டி,
- குளிர்கால மாதங்களிலும் இந்த நிறுவனங்கள், தொடர்ந்து பாதுகாப்பாக இயங்குவதற்கு உதவுவதற்காக, உணவகங்கள், பார்கள் மற்றும் பிற உணவு மற்றும் பானம் வழங்கும் நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கின்ற மற்றும் நீட்டிக்கப்பட்ட வெளி முற்றத்தை ஓரளவு இணைக்க அனுமதிக்கும் நடவடிக்கைகளை வேண்டி.

குளிர்கால வெளிமுற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் வழிகாட்டு நெறிகளுக்கு வணிக நிறுவனங்கள் [பேட்டியோ ப்ராம்ப்ட்டன் \(Patio Brampton\) வலைப்பக்கத்திற்கு](#) வருகை தரலாம் அல்லது [invest@brampton.ca](mailto:invest@brampton.ca) ஐத் தொடர்பு கொள்ளலாம்

**அறிஞர் கூற்றுக்கள்**

“இந்த இக்கட்டான காலங்களில் நமது உணவகங்களையும் மது பங்களையும் ஆதரிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உட்புற உணவு சாப்பிடும் கூடம்

மூடப்பட்டிருக்கும் இந்த வேளையில், பேட்டியோ ப்ராம்ப்ட்டன் எனும் வெளிமுற்றம் அமைத்துக்கொள்ளும் திட்டத்தை நீட்டிப்பது என்பது நமது வணிகங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வெளிப்புற சேவையை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கும்; மற்றும் மாகாண அரசினால் மீண்டும் உட்புற உணவுக் கூடத்துக்கு அனுமதி அளிக்கப்படும் போது கூடுதல் இடமும் கிடைக்கும். நமது உள்ளூர் உணவகங்களை நாம் ஆதரிக்கும் இந்த சமயத்தில், ப்ராம்ப்ட்டனில் நம்மிடம் உள்ள பல அற்புதமான வெளி முற்றம் பற்றி தெரிந்து கொள்ள அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். ”

– பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ நமது பல்முகம் கொண்ட நகரத்தில் பலவகையான உணவகங்களைக் கொண்டிருப்பது நம்முடைய அதிர்ஷ்டம் ஆகும்; மேலும் அவை தொடர்ந்து COVID-19 இனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் உள்ளூரை ஆதரிப்பது மிகவும் முக்கியம். உணவுகளை வாங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவதில் இருந்து வெளி முற்றத்தில் அமர்ந்து சாப்பிடுவது வரையிலான, நமது உள்ளூர் வணிகங்கள் மற்றும் பொருளாதார மீட்சிக்கு நாம் ஆதரவளிக்கும் அதே வேளையில் நமது நகரில் இருந்து பெற வேண்டிய தனித்துவமான ப்ராம்ப்ட்டன் உணவு வகைகளை அனுபவிக்க பல வழிகள் உள்ளன. ”

– பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 8, துணைத்தலைவர், பொருளாதார மேம்பாடு மற்றும் கலாச்சாரக் குழு, துணைத்தலைமை பொறுப்பு பொருளாதார ஆதரவுக்கான பணிப்படை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“பேட்டியோ ப்ராம்ப்ட்டன் எனும் வெளி முற்றம் அமைக்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்; இதன்மூலம் உணவகங்கள் மற்றும் பார்கள் தங்கள் உணவு பரிமாறும் நடவடிக்கைகளையும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் பேணிக் காக்க முடியும். அக்டோபர் மாதம் சிறு வணிகங்களுக்கான மாதமாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆண்டு முழுவதும் நமது ஆதரவு தேவைப்படுகிறது; எனவே முன்னெப்போதும் இல்லாத இந்தக் கடினமான காலங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள உதவும் வகையில், புதிய மற்றும் புதுமை படைக்கும் விதமான வழிகளைத் தீர்மானிக்க நாம் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். நாங்கள் முன்னேறிச்செல்லும்போது ஏற்படும் தடைகளை அகற்றி நமது பொருளாதாரத்தை மீண்டும் அதன் சீரான பாதையில் கொண்டு செல்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். ”

– மிஷெல் பல்லேஸ்சி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 2 & 6, துணைத்தலைமை பொறுப்பு பொருளாதார ஆதரவுக்கான பணிப்படை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“கோவிட்-19 தொற்று பரவலின் தொடர்ச்சியான தாக்கங்களின் ஊடாக உள்ளூர் வணிகங்கள் கடந்து செல்லும்போது அவர்களை ஆதரிக்க, நகரசபையும் ஊழியர்களும் கடமைப்பட்டுள்ளனர். நமது உள்ளூர் உணவகங்கள், மது பார்கள் மற்றும் பிற உணவு நிறுவனங்கள் குளிர்கால வெளி முற்றம் அமைப்பதில் மாறிக்கொள்வதற்கு ஆதரவளிப்பதற்காக நமது நகரசபை பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள், அதே நேரத்தில் வாடிக்கையாளர்களையும் குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ”

– டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் &amp; சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)